



CEYLON POLICE GAZETTE

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

Part II.—The Hue and Cry.

NOTICE.—Any person giving information leading to the apprehension of any offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අප භාරකාරයන් අලුවැගෙනිම පුහුම් නෑමින් කෙට හොරඩින් සේසෙයැන්සි ම පුහුම් නෑමින් කෙට දෙ රිට්ලක කරන ආත්‍යන්තර පොලිසියෝ ඉත්ස්ස, කට්ට ජනරාල්‍යැබ සියලු සැවියකට භාවතිත දෙන විට ඔබ සැවිදායට ඇතා. සම් සේරජුවේ ගැමෙන් වෙත තිබූ ලැබූ විට, මෙන්තු සේරජුවේ වෙත තිබූ නූත්‍ය අලුවැගෙනිම වෙත තිබූ නූත්‍ය අලුවැගෙනිම වෙත තිබූ නූත්‍ය අලුවැගෙනිම.

ම්‍රත් භාරකාරයන් අලුවැගෙනිම පුහුම් නෑමින් කෙට ප්‍රභ්‍යා සේසෙයැන්සි ම පුහුම් නෑමින් කෙට ප්‍රභ්‍යා සේසෙයැන්සි වෙත තිබූ නූත්‍ය අලුවැගෙනිම වෙත තිබූ නූත්‍ය අලුවැගෙනිම වෙත තිබූ නූත්‍ය අලුවැගෙනිම.

ACCUSED PERSONS WANTED.

SALPADORUTUPPAIGE MANNIMEL; charged with cattle stealing at Talgaspe on July 5, 1906; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; age, about 25 years; height, about 5 ft.; make, thin; complexion, fair; teeth, regular; eyes, large; hair, black, tied in a small knot; wears moustaches; birthplace, Talgaspe in Bentota-Walawallawi korale; general residence, Talgaspe; haunts Amugoda, Naranowita, Moragala, Molkawa, Genalagoda, and Walambagala; is married; keeps a mistress at Talgaspe; is well known to Police Officer No. 30 of Amugoda. The Police Magistrate of Balapitiya has issued warrant No. 29,070 for his arrest.

WELLAWATHEGE JOHN SILVA; charged with criminal breach of trust at Chilaw on September 9, 1906; is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; occupation, boatman; age, 25 years; height, 5 ft. 3 in.; make, well built; complexion, dark brown; teeth, well set; eyes, black and oval; hair, black, tied in a small knot; wears moustaches; is haunch-backed; birthplace, Pohaddaramulla in Wadduwa; general residence, Pohaddaramulla; haunts Puttalam, Chilaw, Colombo, Panadure, and Wadduwa; is unmarried; uncle, Wellawathege Punchappu of Pohaddaramulla; is well known to Kuppa Tambi of Chilaw, Julis Appu of Panadure, and Police Headman No. 707 Wijenayaka of Pohaddaramulla. The Police Magistrate of Colombo has issued warrant No. 747 for his arrest.

THOMAS PIERIS; charged with forgery and cheating at Fort on October 30, 1906; is a Sinhalese of the Goigama caste; religion, Christian; occupation, firm broker; age, about 25 years; height, about 5 ft. 7 in.; make, well built; nose, rather flat; eyes, oval; hair, dark; wears slight moustaches; birthplace, Nugegoda; general residence, Slave Island; haunts Kotte; is unmarried; father, W. S. Pieris; is well known to A. P. Rupasingha of Dam street, Pettah. The Police Magistrate of Colombo has issued warrant No. 1,583 for his arrest.

PELLEWATTEGE JOHN GOMES; charged with criminal trespass at Kalubowila on November 27, 1906; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cooly; age, about 30 years; height, 5 ft. 5 in.; make, thin; complexion, dark brown; teeth, well set; eyes, black and oval; hair, black and tied in a knot; wears slight moustaches and beard; the right hand is amputated above the wrist; birthplace, Kalubowila in Colombo; general residence, Kalubowila; haunts Kotuwegoda; wife, Mango of Kalubowila; father-in-law, Kolambage Seetiya of Kalubowila; is well known to Police Vidane of Kalubowila West and Police Vidane A. W. de Costa of Kalubowila East. The Police Magistrate of Colombo has issued warrant No. 2,069 for his arrest.

LOST, STOLEN OR STRAYED.

LOST.

ON November 27, 1906, on the high road between Wesleyan school and Puwakgodamulla at Badulla: a curb chain gold bangle. Owner, Mrs. Bell of Badulla.

STOLEN.

On November 2, 1906, from the owner's cattle shed at Nawagamuwa: a red bull with blunt horns, age about 3 years, branded "ආ.ලේ." Owner, Palehenage Indris Tissera of Nawagamuwa.

On or before November 12, 1906, from the owner's outer verandah at Puliyantivu: a cushion tyre bicycle, bearing No. 12, without seat. Owner, N. S. Valuppullai of Puliyantivu, Batticaloa.

On November 13, 1906, from the Back Bay Customs door at Trincomalee: one large brass padlock. Owner, The Customs Authority of Trincomalee.

On November 15, 1906, from the fowl-house at Carlabeck estate, Nanu-oya: 7 brown "Taverolles" hens. Owner, Mr. W. P. Halliley of Carlabeck estate, Nanu-oya.

On November 15, 1906, from the owner's house at Kolamunna: 4 German silver forks and 8 German silver spoons bearing mark ග්‍රී. ග්‍රී. Owner, Galagamage Francisku Telis of Kolamunna.

On November 18, 1906, from Malalagahawatta at Mullagama : a black bull, age about 8 years, branded on the right and left flanks. Owner, Malanige Amaris Appu of Mullagama.

On November 18, 1906, from the owner's garden Migahawatta at Happitiya : a black and white bull, branded "A. C. T." Owner, Gamacopatiranbalage Hendrick Singho of Happitiya.

On November 20, 1906, from the owner's residing garden at Panagoda : a gray-coloured bull with pointed horns, age about 3 years; branded "A. E. O. C." Owner, Kodikarage Publis of Panagoda.

On November 20, 1906, from the owner's garden at Haggala : a buggy cart painted red and blue, the left shaft of it has a crack, and is tied with a brass wire. Owner, Palihawadana Arachchige Don Anthony Perera, Egoda Potu, Peruwā Registrar of Haggala.

On November 21, 1906, from the owner's garden at Kottawa : a dark brown he-buffalo with pointed horns, age about 13 years, branded "C. C. C. C. C." Owner, Ranasinghe Achchige Agiris of Kottawa.

On November 21, 1906, from the Coach Office at Trincomalee : one canvas lounging chair with arms made of halmilla wood. Owner, Mr. Landsberger of Trincomalee.

On November 22, 1906, from the kitchen at Watawala estate, Watawala : one small brass pot marked "S. R.," one small brass chembo marked "S. R.," two brass saruwachatti marked "S. R.," one cockbird, one black and white cockbird, two white half-grown hens, and a small gray hen. Owner, S. D. A. P. Sinnatambi, teamaker of Watawala estate, Watawala.

On November 26, 1906, from the forge at Pen-y-lan estate, Dolosbage : an anvil to the value of Rs. 70. A reward of Rs. 5 is offered for its recovery by the owner, Mr. Walter B. Tringham of Pen-y-lan estate, Dolosbage.

On November 27, 1906, from the owner's residence "Corona," at Galle road, Kollupitiya : a gold lady's watch, keyless, in a black watch case, red lined, nearly a new one, has some ornamental work in coloured enamel at the back, Swiss made, and marked inside of the outer case "14K No. 196,294," and in the inside lid "Cuirie No. 196,294"; also a single-breasted black merino coat. Owner, Mr. A. Randel of "Corona," Galle road, Kollupitiya.

STOLEN OR STRAYED.

On November 14, 1906, from Pitiyegedara Velewatta at Kuligedara : a brown wairi cow calf with blunt horns, age about 34 years, branded S. A. C. Owner, Kahatapitiralalage Thegis Appu of Kuligedara.

On November 23, 1906, from the owner's garden at Boralesgomuwa in the Palle pattu of Salpiti korale : a wairi bull, age about 3 years, branded A. C. C. Owner, Arangulege Don Hendrick Appu my of Boralesgomuwa.

INFORMATION DESIRED.

As to the present whereabouts of a man named SINNA AIYA ; missing from an estate at Badulla since August 12, 1906 ; is a dhoby ; religion, Hindu ; age, about 30 years ; height, about 5 ft. 5 in. ; make, well built ; complexion, dark ; eyes, black and oval : hair, black and tied in a kudimbi ; wears moustaches, and beard shaved ; face, broad ; birthplace, Ariappatti in Putukotta in India ; general residence, Ury estate ; haunts Mahapagala estate, Hindugolla, Moragolla, Pilagalla estate, Passara, and Badulla ; wife, Thaiamma and children living at Ariappatti. Putukotta in India ; keeps a mistress named Selambai at Badulla town ; mother Thaiamma and brother Muthuveeran are at Ariappatti in India ; brother-in-law Madura lives at Mahapagala estate in Badulla ; friend Suppaiyah of Ury estate ; is well known to all the kungancies and coolies, conductor, and teamaker of Ury estate. A handsome reward will be given to anybody giving information of his present whereabouts.

As to the present whereabouts of a boy named JUANIS ; missing from a house at Beruwala since November 27, 1906 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; is a servant boy ; age, about 15 years ; height, about 4 ft. ; complexion, dark brown ; teeth, well set ; eyes, black and oval ; hair, black, cut short ; has a out mark on the left hand wrist ; birthplace, Galle ; haunts Madakalapuwa in Jaffna ; is unmarried.

As to the present whereabouts of a boy named ISMAIL ; missing from a house at Maggona since November 28, 1906 ; is a Moor ; religion Mohammedan ; occupation, cooly ; age, 18 years ; height, about 5 ft. 4 in. ; make, thin ; complexion, dark brown ; teeth, well set ; eyes, black and oval ; hair, shaved ; two scars on right thigh and one scar below left knee ; birthplace, India ; is unmarried ; is well known to Vidane Arachchi of Tebuwana, Mudaliyar of Matugama, and Police Vidane of Neboda.

REFERENCES TO PREVIOUS NOTICES.

WEERASINGHA ARACHCHIGE PODISINNO, advertised for in the "Hue and Cry" No. 2,341 of April 12, 1906, has been arrested.

PALAI, advertised for in the "Hue and Cry" No. 2,364 of July 6, 1906, has been arrested.

S. A. WILLIS, advertised for in the "Hue and Cry" No. 2,374 of August 10, 1906, is no longer wanted.

PERAMUNAGE SINNO APPU, advertised for in the "Hue and Cry" No. 2403, of November 24, 1906, has been arrested.

දෙශපාලන සංඝරයේ ගොනුගත්ව ඕනෑම අභිජනනය ඇතුළු.
සුදු පාලු පැවතීමේ වෙනුවෙන් වෙනුවෙන් මෙය විසින් 1906 කුටුමු දූ මෙය වෙනි දහ තුළුගස්පේදි තරක් සොරකම්කමාය සිය ආහාරෝධයකරනු ලබ සිටි. ගොනුගත බුලයේ මිනින්දො විනිහෙක්ස් ; අඟම, මුබාගම ; වියෙ, අවුරුදු 25 ක ප්‍රාග්ධනය ; උෂ, දැඩි විෂ ප්‍රාග්ධනය ; අධිරෝ, සින්ය ; පාට, තල්ලුදුය ; දත්, ගැඹුකාරය ; ඇත්, මහකාය ; ඉකෙක්ස්, කිරිය, පුළුව තෙක්නිංඡ බිඳාංත ; උඩුයුල තිබේ ; උපන්තිය, බෙන්නිනාව ව්‍යුල්ලාවේකිරීමේ තුදුගස්සේ ; බෙහෙළ පදිංචි, තැංචියේ ; තිරිර ගැවෙසෙහි, අමුගාබි, හාරණ්‍යිවිට, මොරගලු, වේල්කුව, තිකලේ ගෙවි ඇත ව්‍යුල්වියාල ; කොළඹ බැඳුවය ; යුද්‍යෙක්ස් ස්නියෙන සිටියි ; අමුගාබි හොඳුමර 30 දරණ පොලිය බිඳිර වෙනුවෙන් නොදුකර ඇතුළත් ඇති. බලපිටියේ ගොනු අසුළුකරනු හේ විසින් වෙනුවෙන් ඇතුළු ඇලුලිම පින්ස් සෙම්

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, அங்கை என்னுமிடத்தில் சொந்தக்காரனுடைய தோட்டத்திலிருந்து : சிகப்புசிறமும் கீலசிறமும் பூசின ஒரு வக்கிக்காத்தை, அதின் இடது பக்கத்து சேர்க்கால் வெடித்தினுட்கும் ஒரு பித்தனைக் கம்பியினுல் கட்டியிருக்கும். சொந்தக்காரன், பணியவெளி ஆசூசிக்கிறே டொன் அநோங்பெரோ; செஸ்ட்டர், அங்கை.

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, தோட்டாவ என்னுமிடத்தில் சொந்தக்காரனுடைய தோட்டத்திலிருந்து : கர்க்கையான ஏம்புகளும், கூருஷம் வயதள்ளது; மோ. ரெ. கிளை. ஆ. ஆ. என்னுமெழுத்துக்கள் குறிச்சுடப்பட்டதமான ஒரு நூற்றுக்கிப்பான குண ஏறுமை; கூ. கி. வி. பி. என் அறி கடப்பட்ட ஒரு கறுப்பு ஆண் ஏறுமை. சொந்தக்காரன், நாசிங்க ஆசூசிக்கிறே அதிரின், தோட்டாவ.

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, திருக்கோணமலைக் கோசிக்கங்தேரினருந்து : அமீல்ல என்னும் பலகையாற் செய்யப்பட்ட பக்கங்களுள்ள கென்வெளி ராம்மாணக் கடிரை. சொந்தக்காரன், மிஸ் டால்கெட்டன் பெர்ஸர், திருக்கோணமலை.

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, தோட்டாவ என்னுமில் வட்டவலைத் தோட்டத்தில் குசிவிலிருந்து S. R. என்று மெழுத்துக்கள் போடப்பட்ட ஒரு பித்தனைக்குடம், S. R. எழுத்துக்கள் குறிக்கப்பட்ட ஒரு செம்பு, S. R. எழுதப்பட்ட இரண்டு சுருவச்சடி, ஒரு சேவல், சு வெள்ளையும் கறுப்பும் கிழுங்க சேவல், சு நாம்பன் கோழிகள், காரைசிறமான கோழி. சொந்தக்காரன், எஸ். டி. ஏ. பி. சின்னத்தம்பி, தே மிஸ்பாரம்பண்ணுவோன், வட்டவலை.

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, தொள்பாலை என்னுமில் பெண்ணேன் தோட்டத்தில் கூருபா என் பெருமதியுள்ள ஒரு பட்டகைத் தல்லை அடைகிறது, கண்டிடியப்பவர்களுக்கு குரா இலினும் கொடுக்கப்படும். சொந்தக்காரன், மிஸ்டர் அரங்டர் ஆர். டிரிசீம், தொலைபாகே.

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, தோட்டாவ என்னுமில் காலிகூட்டடைக்கேர்க்க “கெலேனு” என்னும் கீட்டாக்குத் துரைச்சாணின் பாலிக்கும் ஒரு பெரன் கீலெல் கடிகாரம், இதைச் சிகப்புக் கோடுகிற முந்த கருப்பு கடிகாரம் வைக்கும் வைக்காருத்தை, சமக்குதையை புதியத், பின்புறத்தில் சிறமான எண்மல் ஜெலைசெய்யப்பட்ட பூவைகை செய்திருக்கும். காவிஜன் என்னுமில் செய்தத், வெளிமுடியின் டற்பக்கத்தில் 14K, No. 196,294 என்ற எழுதப்பட்டக்குடம், உண்வேலையில் 196,294 என்ற எழுதியிருக்கும், காசின் என்பிரஸ்ட் கறுப்பு மெரினு கோட். சொந்தக்காரன், மிஸ்டர் எ. தெண்டல், கொள்ளுப்பிடி.

திருடப்பட்டத அல்லது அலைக்குபோனது.

கொங்க முனிசிபாலிடிகேஷன் கூருத் தோட்டத்தில் குலிகெதா என்னுமில் மொர்க்கையைக் கொட்டக்கை என்னுமில் மொர்க்கையைக் கொட்டக்கையைக் கொட்டக்கை என்னும் வருஷம் வயதள்ளதம், பி.கி.கே. என்னும் எழுத்துக்கள் குறியிடப்பட்டதமான ஒரு சென்னிநமான வைரிப் பெண் காந்து. சொந்தக்காரன், காடபிதிரலகே தேவிக் கூப்பு, குலிகெதா

கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, சும்பிட்-காரை பாளபத்து பொறள்க்குமுல என்னுமிடத்தில் சொந்தக்காரனுடைய தோட்டத்திலிருந்து மூன்று வருஷம் வயதள்ளதம், பி.கி.கே. என்னும் எழுத்துக்கள் குறியிடப்பட்டதமான ஒரு சென்னிநமான வைரிப் பெண் காந்து. சொந்தக்காரன், அரங்காலகே தொடர் என்பிரிக் அப்புதூயி, பொறள்க்குமுல.

அறிவித்தல் தேடப்படுகிறது.

கொங்க முனிசிபாலிடிகேஷன் கூருத் தோட்டத்தில், துவக்கம் சிங்கையிலின் இருப்பிடம் அறியப்படவில்கிற; வண்ணுண்; இந்த சமயி; வமது-ஏறக்குறையைக் கூருஷம்; உயரம்-இ அட்டு அங்குலம்; கெட்டியான திரேம்; கறுப்புசிறம்; முட்டைவடிவமான கருங் கண்கள்; குடும்பியாக முடிக்க கறுப்புத் தலைமயிர்; மீசைபுண்டு; தாடிசிரைத்திருக்கும்; அகண்ட முகம்; பிற்தலூ-இங்கியாவிதுள்ள புதுக்கோட்டையைச் சேர்க்க அறியப்பட்டி; பொதுகிறுப்பிடம்-யறிச்சேடை; ஆசாடுமிடக்கள்-மாபாகலைக் கோட்டம், இந்த கேள்கள், மொறமீல்கள், பிகைல்லத் தேட்டங்கள், பளைர், வறுளி; விவாகஞ்சுக்கெத்தவன்; பெண் சாதி-தாயம்மாவும் பின்னொக்கும் இந்தியாவைக்கேர்க்க புதக்கோட்டையைகிறுக்கிறுள்ளன்; வறுளைப் பட்டங்குத்தில் சிமெபாயி என்று மொரு வைப்பாட்டியுண்டு; இவனுடைய தாம்-தாயம்மாவும், சுகோதான்-மூத்துக்கீன் புதுக்கோட்டையிலிருக்கிறார்கள்; இவனுடைய மதரை-வதுள்ளை, மாபாகலைத்தோட்டத்திலிருக்கிறுன்ன்; பூசித்தோட்ட த்திலிருக்கும் கப்பையர சினேசிதன்; பூசித்தோட்டத்திலிருக்கும் தேவிகை பாகம் பண்ணுவேங்கும், கண்டாசலுக்கும், கண்காணிக்குக்கும், காங்கரர்களுக்கும் தீவை கங்குக்க தெரியும். இதேடைய இருப்பிடத்தைப்பற்றி தெரிவிப்பவர்களுக்கு சரியான நன்கொடை கொடுக்கப்படும்.

கவர்கள்; கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, மேற்கொள்வப்பட்டவைக் கீருப்பிடம் அறியப்படவில்கிற; சிக்காவச்; கொய்கமசாதி; புதக் சமயி; வேலைகாரன்; அயத-கடு வருஷம்; உயரம்-ஏற்குறையை அடி; கபில சிறம்; ஒழுங்கான பந்கள்; முட்டைவடிவமான கருங் கண்கள்; கட்டையாகவெட்டுள கறுப்புத் தலைமயிர்; இடது கையில் ஒரு வெட்டுப்பட்ட தழும்புண்டு; பிற்தலூ-காலி; யாழ்ப்பாளர் திடுள்ளமட்டகளப்பு இவன் ஆசாடுமிடம்; விவாகஞ்சுசம்யாதவன்.

இங்கமிக்கி; கொங்க முனிசிபாலிடிகேஷன் உடனடி, மக்களைச் சுன்ன முரில் ஒரு கீட்டாக்குத்து: கானமற்போனுள்; சேரனகள்; ம.மதிய சமயி; கூவிவேலுசெய்பவன்; வயது-கடு வருஷம்; உயரம்-ஏற்குறையை அடி; கபில சிறம்; ஒழுங்கான பந்கள்; முட்டைவடிவமான கருங் கண்கள்; கட்டையாகவெட்டுள கறுப்புத் தலைமயிர்; மெல்லதூ-இங்கியா; விவாகஞ்சுக்கும் வித சீனுக்கிறுக்கும், நாபொட்டர்-செஸ்ட்டர், அங்கை.

முன் அறிவித்தலைக் குறித்த விளம்பரம்,
வீரசிற்கு ஆரூப்பிலே பொடிசிற்கோ; கொங்க ம் ஆண்டு சித்திரமாதம் கூட சுதாக்காய்க்கொண்ட உங்கள்
ம் இலக்க “கிழு எண்ட் கிளை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிபட்டான்.

பாலாய்; கொங்க ம் ஆண்டு ஆட்மாதம் கூட சுதாக்காய்க்கொண்ட உங்கள் ம் இலக்க “கிழு எண்ட்
கிளை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிபட்டான்.

என். ஏ. வினிஸ; கொங்க ம் ஆண்டு ஆவணியீ கூட சுதாக்காய்க்கொண்ட உங்கள் ம் இலக்க “கிழு
வெண்ட் கிளை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிடிபட்டான்.

Inspector-General's Office,
Colombo, December 12, 1906.

H. THORNHILL,
for Inspector-General of Police.